




அபிராமிப்பட்டர் அருளிசெய்த

அபிராமி அந்தாழி

பொருளுடன்

உறையானியா

வசலமணி கி. மருதுபிள்ளை





அரைமிப்பட்டர் அகுவிச் செய்த
அபிராமி அந்தாதி
பொருளுடன்



உரையாசிரியர்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம்
சிராட்டிய சிவபக்த சிகாமணி
களிபுரம் அருள்மிகு பத்திரகாளி அம்பாளி
தேவஸ்தரங்ம் பாராட்டிய
கைவமணி

சி. மருத பிள் ஹீ

ஆசிரியர்

வட்டுக்கோட்டை.

1979

யாழ்ப்பாணம்

முகவரை

வழக்கம்பரை மகா மாரியம்மன் கோவில் மகோற்சவ காலத்தில் அபிராமி அந்தாதி விரிவுரையை நாம் பல அறிஞர்கள் மூலமாக செய்வித்து வந்தோம். இவர்களில் அபிராமியந்தாதி பாடல்களின் பொருளை விரித்து, சுவைப் படுத்தி பற்பல மேற்கோள்களை எடுத்துக் காட்டி பச்சி மேம்பட விரிவுரை செய்தவர்களில் ஒருவராக விளங்கியவர் எங்கள் ஆசிரியர் சி. மருதபிள்ளை அவர்கள்.

இவர் திருமுறையில் மிக ஈடுபாடுடையவராகவும், சமய விரிவுரை நிகழ்த்துவதில் திறமை மிகவராகவும், ஜமுக்க சிலராகவும் விளங்கி வருவதை யாவரும் நன்றாக அறிவர். அபிராமியந்தாதி பாடல்களில் தோய்ந்த இவர் நூறு பாடல்களுக்கும் சுருக்கமான பொருள் எழுத வேண்டும் என்று ஆசை கொண்டார். இவரது எண்ணம் நிறைவு பெற அம்பிகையின் அருள் கிடைத்ததால் எமக்கு பாடல் களுக்குரிய பொருள் கிடைத்துள்ளது.

இதேபோல் எமக்கு சென்ற ஆண்டு இவர் கந்தரவுக் கார நூறு பாடல்களுக்கும் சுருக்கமான பொருள் எழுதி மிகவும் அழகிய நூலை தந்துள்ளார். இவ்வாருக திருமுறைச் செவிவங்கள் யாவற்றுக்கும் சுருக்கமான பொருள் எழுதி தருவார் என எதிர்பார்ப்போம். இதற்கு அண்ணை அருள் புர்வாராக.

ஆசிரியர் சி. மருதபிள்ளை அவர்கள் எழுதிய நூல் வெளியிடுகள் யாவற்றுக்கும் நாம் என்றும் எங்கள் ஆதார வைக் கொடுத்து வருகின்றோம்: இதேபோல் சைவ உலகம் ஆதாரவு நல்க வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

சக்தி வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட எமக்கு, இந்த அவசியமான உலகத்தில் நாம் ஏற்கத்தக்க வகையில் சுருக்கமான பொருளை விரிவாக எழுதித் தந்தமைக்கு நாம் ஆசிரியர் சி. மருத பிள் னோ அவர்க்கட்டு நன்றியுடையோம். இவருக்கு எல்லாச் சுகங்களையும் இறைவன் நல்குவதுடன் நீண்ட காலம் நல்ல சுகதேகியாக வாழுவும், சமயப்பணி செய்யவும், அருள் நல்க வேண்டும் என வேண்டுகின்றோம்.

ஆசிரியரின் பணிக்கு ஆதரவு நல்கும் யாவருக்குமே அன்னை தனம், கல்வி நல்லன எல்லாம் தருவாள். ஆகவே யாவரும் ஆதரவு நல்க முன்வருமாறு பணிவுடன் வேண்டுகின்றோம். இந் நூலை வெளியிட உதவிய யாவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வளர்க்கும்

வழக்கம் பறை சனசமுக
பஜனைச் சபை,
சழிபுரம்.
29-9-79

இங்ஙனம்
கு. வாமதேவன்
செயலாளர்

சமூகத் தொண்டரும், பணியாளரும்

என் குருவுமான

சங்கரத்தை

க. வி. வி. ந. ர.

சால்பு நிறைந்த உள்ளத்திற்கு

இந்நூல் சமர்ப்பணம்.

அபிராமி அந்தாநி

காப்பு

நாரமர் கொன்றையும் சண்பக மாலையுஞ் சாத்துந்திலில்
வூர்தம் பாகத் துமமமமந்த னேயுல் கேழும்பெற்ற
செமி ராமியந் தாநிதெயப் போதுவென சிந்தையுள்ளே
நாரமர் மேனிட் கணபதி யேநிற்கக் கட்டுரையே!

பொருள்: கொன்றை மலர் மாலையையும் சண்பக மாலை
யையும் அணிந்த தில்லையெம் பெருமானுச்சும் அவருடைய
வாரம் பாகத்தில் நின்றருளும் உமாதேவியாருச்சும் திருக்
ஞமரரே! கருதிறம் பொருந்திய திருமேனியையுடைய
கணபதியே! ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமி
தேவீயினமீது தமியேன் பாடத் தொடங்கும் அந்தா
தியின பொருள் என் உள்ளத்திலே நிலைபெறும்படி திரு
வாய் வெமாழிந்தருளுக.

தால்

திருமேனி வண்ணம் சிந்தையைப் பினித்தமை கூறல்
உதிக்கின்ற செங்கதி ருச்சித் திலக முணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலீ
துதிக்கின்ற மின்கொடி கெங்கடிக் குச்சும் தோயிமன்ன
விதிக்கின்ற மேனி யவிராமி யென்றங் விழுத்துணையே. 1

பொருள்: உதயம் செய்கின்ற பால குரியனும், நெறிரி
யில் அணியும் சிந்துரத்திலைகழும், ஞானிகள் மதிக்கின்ற
மாணிக்கழுப், மாதுள மலரும், தாமரை மலரில் எழுந்த
ரூளிய திருமகள் துதிக்கின்ற மின்னற் கொடியும், மெல
விய வாசனையைடைய குங்குமகி ஒழுங்கும் போன்ற திரு
மேனியையைடைய அபிராமதேவி என் உயிரித்துணையாம்:

எவ்வரம் அவளே என அறிந்து இன்புற்றது
துணையுங் தொழுந்தெப்பல் முட்பேற்ற தாயும் கருதிகளின்
பணையுங் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பளிமலர்ப்புங்
களையுங் கருப்புச் சிலையுமென் பாசாங் துசமுங்கையில்
அணையுங் திரிபுர சந்தரி யாவ தறிந்தனமே.

2

பொருள்: எமகிகு உயிர்த்துணையும், யாம் தொழும் தெய்
வழும், எம்மைப் பெற்ற அணையும், வேதமென்னும்
மரத்தின் கிளையும், கொழுந்தம், வேரும், குளிர்ச்சியடைய
மலரப்புகளையும் கருப்பு விளையும் மெல்லிய பாசாங்குசத்
தையும் திருக்கரத்தில் தாங்கிய திரிபுர சந்தரியே ஆகும்
என திருவருள் வாயிலாக அறிந்தோம்.

அறிந்ததும் செறிந்ததும் பிரிந்ததும் பேசியது
அறிந்தே னெவரு மறியா மறையை யறிந்துகொண்டு
செறிந்தே னுளது திருவடிக் கேட்கிரு வேவெருவிப்
பிறிந்தேன்னின் னங்பரி பெருமையென் ஞது கருமநெஞ்சால்
மறிந்தே சீழுநர குக்குற வாய மனிதரையே.

3

பொருள்: திருவருட் செல்வமே! நான் எவரும் அறியாத
இருக்கியத்தை அறிந்தேன். ஆங்கஙலம் அறிந்தகமமயால் நின்
திருவடியை அடைந்தேன். உன் அடியார்களின் பெருமை
யைப் பொருட்படுத்தாத பாவ மனங்காரணமாக நகரத்
தில் விழும் மனிதரை அஞ்சி விலக்கினேன்.

இறைவனும் நீயும் எழுந்தருள் என்றது
மனிதருந் தேவரு மாயா முனிவரும் வந்துகென்னி
குனிதருஞ் சேவடிக் கோமன மேகொன்றை வாரசடைமேற்
பனிதருந் திங்களும் பாப்பும் பகீரதி யும்படைத்த
புனிதரு நீயுமென் புந்திலெந் நாளும் போருந்துகளே.

4

பொருள்: மனிதரிசரும், தேவர்சனும், இறவாத பெரு
மையையடை முனிவர்களும் சந்திதியில் வந்து தலை குனித்து

வணங்கும் சிவந்த திருவடிகளையுடைய அபிராமிதேவியே। கொன்றை மலர் அணிந்த நீண்ட சடாபாரத்தின் மேல் குளிர்ச்சியான சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் அணிந்த தூயவராகிய சிவபெருமானும் நீயும் என் மனத் தில் எக்காலத்தும் எழுந்தருளியிருக்குக.

திருவடிப் பேறு

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்மூலியான் வருந்திய வஞ்சி மருங்துள் மனோன்மணி வாரசடையோன் அருந்திய நஞ்சமு தாக்கிய வம்பிகை யம்புயமேற் திருந்திய சுந்தரி யந்தரி பாதமென சென்னியதே. 5

பொருள்: எங்களுக்குத் திருவருள் பூரிவதற்குப் பொருந்திய திரிபுரையும், செப்பை உவமையாகச் சொல்லும் தன பாரத்தினால் தளர்வுற்ற வஞ்சிக்கொடி போன்ற இடையை யுடைய மனோன்மணியும், சிவபிரான் உண்டவிடத்தைத் தன் திருக்கரத்தால் கழுத்தில் நிறுத்தி அழுதமாக்கிய அம்பிகையும், தாமரை மலரின் மேல் வீற்றிருந்தருளும் சுந்தரியும், ஆகிய பராசத்தியின் திருவடி என் தலை மேல் உள்ளது.

நிலைவும் செயலும் நீயே என்றது

சென்னிய துன்பொறி நிருவடித் தாமரை திந்தையுள்ளே மன்னிய துன்றிரு மந்திரங்கு சிந்துர வண்ணப்பெண்ணே முன்னிய நின்னடி யாருடன் கூடி முறை முறையே பண்னிய தென்று மன் றன்பர மாகம பத்துதியே. 6

பொருள்: சிவந்த திருமேனியையுடைய அபிராமிதேவியே। தேவார்குடைய திருவடிப் பொற்றுமரை மலர் என் சிரசின் மேல் முடிபோல விளங்குகின்றது. என் நெஞ்சத்துள் நிலை பெற்று இருப்பது உன் அழகிய மந்திரம். உன் அடியார் களுடன் சேர்ந்து நான் பாராயணம் செய்வது உள்ளுடைய மேலான ஆகமபத்தித் து ஆகும்.

ஆவிச்கு அடைக்கலம் வேண்டல்

தனியறு மத்திற் சுழலுமென் ஒவி தளர்விலநோரி
கதியறு வள்ளங் கருதுகள் பாய்கம் லாலயனும்
மதியறு வேளி மிழிந்து மாலும் வணக்கியென்றுந்
துதியறு சேவடி யாய்சிந்து ராணன் ஈந்தரியே.

பொருள் தாமரை மலரைக் கோயிலாகவுடைய பிரமாவம்,
ஈந்திரனைத் திருமுடியில் தரித்த நின் கணவராகிப் பில
பெருமானும், திருமாலும் வணக்கி எந்நாளும் தோத்திரம்
செய்யும் சிவந்த திருவடிகளையுடையவரே! சிந்தரத்திலகம்
அணிந்த திருமுகத்தையுடைய அழகியே! தயிர் கடைகிள்ற
மத்தைப்போல் பல பிறவிளை சமுன்று தீரியும் அடியே
ஏனெனு உயிர் பிறப்பென்றும் தளர்ச்சி இல்லாததாகிய
சிவகதியை அடையும்வண்ணம் திருவுள்ளாம் கொண்டருளும்.

சிந்தையிற் சேவடி கண்டு செம்மாத்தல்

ஈந்தரி யெந்தை துணையென் பாதந் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தி னுண்மகி டன்றுலைமீ
வந்தரி நிவி யழியாத கன்னிகை யாராணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள்மலரித் தாளென் கருத்தனவே:

பொருள் அழகி! எந்தையாகிய சிலபெருமானுடைய தேவி! என்னுடைய பாசமாகிய தலைகளை எல்லாம் அழிக்கும்
செந்திறத்தை உடையவள்; மகிடாகரனது சிரத்தினமேல்
நிற்கும் கந்தரி, நீஷ்திறத்தை உடையவள், நீத்திய கன்னிகை, பிரமதேவனது கபாலத்தைக் கிருக்கரத்தில் உடையவள், இத்தகைய பெருமையுடைய அபிராமியின் தாமரை
மலர் போன்ற திருத்தாள்கள் என் உள்ளத்துள்ளே என்றும் உள்ளன.

நட்சி வேண்டல்

கருத்தள வெந்தைத்தன் கள்ளனான வள்ளங்க் களகவெற்பிற்
பெருத்தள பாலழும் பின்னைக்கு நஞ்சிய பேரருள்கூரி

திருத்தன பாரம் மாராட்டு செங்கூச் சிலையும் பும்
அருத்தன மூரலு நீயும் மேலந் தென் முன்னிறகவே. 9

பொருள்: எம் பரம பிதாவாகிய சிவபெருமானது திரு
வள்ளத்தில் திருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும்,
பொன்மலையாகிய மேருவைப் போலப் பறுத்திருப்பவரும்
திருஞானசம்பந்தப் பின்னையாருக்கும் பாலை வழங்கினவு
மாண திருவருள் உடைய திருத்தன பாரமும் அவற்றின்
மேல் உள்ள முத்தமாகியும், திருக்கரத்தில் உள்ள கருப்பு
வில்லும் மலரம்புகளும், புன்னகையும் உடைய தேவி நின்
பூரணத் திருக்கோலம் என்முன் நீஞ்று காட்சியருஞ்ச.

என்றும் வணக்கும் நினையறிவித்தது
நின்று மிருந்துங் கிடந்து நடந்து நினைப்பதுன்னை
என்றும் வணக்குவ துன்கலர்த் தாளொழு தாமறை
கென்று மரும்பொரு ஓயகு ஓயுமை யேயிமயத்
தன்றும் பிறந்தவ ஓயழி யாழுத்தி யானந்தமே. 10

பொருள் வேதத்திற் பொருந்தியுள்ள அரிய பொருளோ!
சிவபெருமானது திருவருள் வடிவே! உமாதேசியே! இமய
மலையில் பிறந்தவனே! அழிபாத முத்தி அளிக்கும் இன்
பமே! அடியேன் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
தியானிப்பது தேவரீரயே, எப்பொழுதும் வழிபடுவது
தேவரீருடைய செந்தாமரை மலர்போலும் திருவடிகளையே.

திருவடிப் பெருமை கூறல்
ஆனந்த மாயேன் நெறியாய் நிறைந்த வழுதமுமாய்
வானந்த மான வடிவுடை யானமறை நாள்கிளுக்குந்
தானந்த மான சரஞா விந்தந் தவளாநிறக்
கானந்த மாடாங் காமெங்மி ரான்முடிக் கண்ணியதே? 11.

பொருள்: ஆனந்தமாயும், என் அறிவாயும், நிறைந்த
அழுதமுமாய். ஆகாசம் ஈருன பஞ்சபூதங்களும் தன்வடி

வமாக உள்ள தேவியினது நான்கு வேதங்களுக்கும் முடிவாக நிற்தும் திருவடித்தாமரை மயான்தைத் தன் நடனம் ஆடும் இடமாக உடைய எம் இறைவனுகிய அழுத் சட்டசரதி திருவடி மாலையாக உள்ளது.

புண்ணியம் வியத்தல்

கண்ணிய துன்புகழ் கற்பதுன் மூமங் கசிந்துபத்தி
பண்ணிய துன்னிரு பாதாம் புயத்தில் பகலிர்வா
நன்னிய துன்னை நயந்தோ ரவையத்து நான்முன்செய்த
புண்ணிய மேதென்னம் மேபுஷி யேழையும் பூத்தவளை. 12

பொருள்: என் தாயே! ஏழு உலகங்களையும் பெற்றவளே! அடியேன் சிந்திப்பது உமது புகழ்; கற்பது உம்முடைய திருநாமங்கள். மனமுருகிப் பச்தி செய்வது உம்முடைய இரண்டு திருவடிகள் பகலும் இரவும் உம்மை விரும்பிய மெய்யடியாரிகளில் கூட்டத்தில் இருக்கிறேன். அதனால் அடியேன் முற்பிறவிகளில் செய்த சிவபுண்ணியம் யாது?

புறந்தொழுப் பெருமை பேசுதல்

பூத்தவ னேபுவ எம்பதி னுஸ்கையுங் பூத்தவன்வாங் காத்தவ னேபின் கரந்தவ னேகாறுக் கண்டனுக்கு முத்தவ னேயென்று ஒவா முகுந்தற் கீரைவளே மாத்தவ னேயுன்னை யன்றிமற் கேருதெய்வம் வந்திம்பதே. 13

பொருள்: பதினாண்கு உலகங்களையும் பெற்றவளே! அவை களைப் பாதுகாக்கின்றவரே! பின்னர் அவற்றைச் சங்காரம் செய்பவரே! நீலகண்டப் பரமசிவனுக்கு முத்தவரே! திருமாலுக்குத் தங்கையே! பெரிய தவத்தையுடைய அபிராமி தேவியே! அடியேன் தேவரீரை வழிபடுவதன்றி வேறொரு தெய்வத்தை வழிபடுவேனே,

அருமையைக்கு எனிமைக்கு வியத்தல்
வந்திப் பவருள்ளை வானவர் தானவ ராணுவர்கள்
சிந்திப் பவர்நற் றிசைமுகர் நாரணர் சிந்தயுன் னோ
பந்திப் பவரழி யாப்பர மானந்தர் பாரிலுள்ளைச்
சந்திப் பவர்களி தாமெங்பி ராட்டிநின் றன்னாவியே. 14

பொருள்: அபிராமி தேவியே! தேவரீரை வழிபடுவோர்கள்
தேவர்களும் அசரர்களுமாகிய இருவகையினருமாவர்: தியா
னம் செய்பவர்கள் நல்ல பிரமதேவரும் திருமாலும் ஆவர்ஃ
தம் உள்ளத்தில் அன்பினால் கட்டிவைப்பவர் ஆனந்த உரு
வினராகிய சிவபெருமான் ஆயினும் தேவரீரைத் தரிசிப்ப
வர்களுக்குத் தேவரீரின் திருவருள் கிடைத்தல் எனிதாக
இருக்கின்றது.

கருணையை விழைவாரி கானும் பேறுகள்
தன்னணவிக் கென்றுநாறன் னேபல கோடி துவங்கள்செய்தார்
மண்ணணவிக் குஞ்செல்வ மோவெறு வாரிமதி வானவர்தம்
விண்ணணவிக் குஞ்செல் வழுமழி யாழுதந் வீடுமென்றே
பண்ணணவிக் குஞ்செறந் பரிமள யாமணைப் பைங்கினியே, 15

பொருள்: பண்களுக்கும் இனிமையைக் கொடுக்கும் சொற்
களையும் பரிமளத் திருமேனியையும் உடைய பச்சைக்கிளி
போன்ற அபிராமி தேவியே! தேவரீருடைய திருநூலைப்
பெறவேண்டும் என்று முற்பிறப்புகளில் பல கோடியான
தவங்களைச் செய்த அன்பர்கள் இவ்வுலகத்தைப் பாதுகாச்சிகும் அரச செல்வம் ஒன்றுதானு பெறுவாரிகள்? தேவர்
களுக்குர்ய வானுவகுத்தை ஆஞ்சும் செல்வத்தையும், என்றும்
அழியாத மோட்சமாகிய வீட்டையும் பெறுவார்கள்,

கருணையின் வியப்பு

கீவியே கிளைகுர் மனத்தே கிடந்து கீஸர்ந்தேவளிரு
கொள்ளியே யோவிரு தொவரிக்கிட மேயென்னாி லென்றுயில்லா

வெளியே வெளிமுதற் பூதங்க எக்கி விருந்தவம்யே
அளியே வாறிவன வீற்கள வான தடியமே. 16

பொருள்! பைங்கிளியே! அங்பர்கள் மனத்தில் நின்று
விளங்கித் தோன்றும் ஞான ஒளியே! விளங்குகின்ற ஒளி
களுக்கெல்லாம் ஆதாரப் பொருளே! எல்லாம் கடந்து
நிலை பரவேன்யே! ஆகாயம் முதலிய பூதங்களாகி விரிந்
திருக்கின்ற உலக மாதாவே! அடியேனது சிற்றறிவின
எல்லைக்குட்பட்டது அதிசயமாகும்.

பதியையும் வென்ற பண்பு

அதிசய மான வடிவுடை யாளர் வீந்தமெஸ்லாந்
துதிசய வரணன சுந்தர வல்லி துணையிரதி
பதிசய மான தபசய மாகழுள் பார்த்தவர்தம்
மதிசய மாகவன் ஞேவாம் பாகத்தை வங்வியதே. 17

பொருள்; ஆச்சரியமான திருமேளியே யுடையவரும்,
தாயரை மலர்கள் எல்லாம் துதிக்கின்ற திருமுகத்தையுடைய
இமயமலைச் சொடியுமாகிய அபிராமி தேவி இரதிக்க நாய
களுகிய மனமதன் தோல்வி அடைய நெற்றிக் கண்ணாற
பார்த்தருனிய சிவபெருமானது புத்தியை வெற்றிகொள்ள
வல்லவோ அவரது இடத் திருப்பாகத்தைக் கவர்ந்து
கொண்டருளியது.

காலன் வரும்போது காக்கவேண்டும்
வங்கிய பாகத் திறைவரு நீயும் மகிழ்ந் திருக்குஞ்
செங்கியு முங்க டிருமணாக் கோலமுஞ் தீந்துதயுள்ளோ
அவ்வியந் தீர்த்தென்னை யாண்டபொற் யாதமு மாகிவந்து
வெங்கிய காலனென் மேலிவரும் போது வெளிநிற்கவே. 18

பொருள்! தேவி! சிவபெருமானும் தேவரீரும் மகிழ்ந்திருக்
கும் திருக்கோலமும், உங்கள் திருமணக் கோலமும், என்

உள்ளத்தில் இருந்த ஆணவத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட பொற்பாதங்களும் வந்து, தொடிய இயமன் என்கேல் எதிர்த்து வரும் மரணகாலத்தில் வெளிப்பட்டு நின்று காட்சி தந்தருளுக.

ஆனந்தாதிசயம்

வெளிநின்ற நின்றிரு மேனியைப் பார்த்தென் விழியுதெஞ்சுங் களிநின்ற வெள்ளங் கரைகளை தில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானந் திகழ்கின்ற தென்ன திருவுளமோ ஒளிநின்ற கோணங்க வோன்பது மேஷி யுறைபவளே. 19

பொருள்: நவ சோணங்களிலும் எழுந்தருளி இருக்கின்ற அபிராமி தேவியே! வெளிப்படையாக அடியேனும் கானும் படி நின்ற திருமேனியைப் புறத்தே கண்டு கண்களிலும், அக்த்தே கண்டு தெஞ்சத்திலும் உண்டான இன்ப வெள் எத்துக்குக் கரை காண முடியவில்லை. அடியேனது உள்ளது தூள் மெய்ஞானம் வீளங்குகின்றது.

உறைவிடம் யாதென உசாவல்

உறைகின்ற நின்றிருக் கோயிலின் கேள்வ ரொருபக்கமோ அறைகின்ற நான்மறை யின்னடி யோழுடி யோவழுத நிறைகின்ற வெண்டிங்க ளோகஞ்ச மோயென்ற ஜெஞ்சகமோ மறைகின்ற வாரிதி யோழுர ஸ்ல மங்கலையே; 20

பொருள்: எங்கும் நிறைந்த நித்திய மங்கலையாகிய அபிராமி தேவியே! தேவரீர் எழுந்தருளிமிருக்கின்ற திருக்கோயி வானது சிவபெருமானது ஒரு பாகமோ? நான்கு வேதங்களின் ஆதி அந்தங்களோ? அழுதம் நிறைந்திருக்கும் வெள்ளிய சந்திரனே? வெண்டாமரையோ? அடியேனுடைய உள்ளமோ? தன்பால் விழும் பொருள்கள் மறைகின்ற பாற்கடலோ? யாதாகும்?

காட்சியிற் களித்தல்

மங்கலை செங்கல கம்முலை யாள்வருணச்
சங்கலை செங்கைச் சகல கலாமயி ரூவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசிடை யோன்புடை யாஞ்சடையாள்
பிங்கலை நீலிசெய் யாள்வெளி யாள்பசும் பெண்கொடியே 21

பொருள்! அலைகள் ஆடங்கித் தங்குதறிகுரிய சிவபிரானு
டைய வாமபாகத்தை ஆட்கொண்ட பசும் பெண் கொடி
யாகிய உமாதேவி மங்கலையாகிய பிங்கலையும் மலைமகளா
கிய நீலியும் செங்கலச் சூலையாளாகிய மகா இலக்குமியியும்
சகல கலா மயிலாகிய சுரசுவதியும் ஆவரி,

பிறவி வெறுத்தல்

கொடியே இளவஞ்சிக் கொம்பே யெனக்குவம் பேபழுத்த
படியே மறையின் பரிமள மேபளி மாலிமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்றவம்மே
அடியே விறந்திங் கினிப்பிற வாமஸ்வந் தாண்டுகொள் ளே. 22

பொருள்! இளமையாகிய வஞ்சிக்கொடியே! பொற்கொம்
பரே! எனக்காகப் பழுத்த திருவுருவே! வேதமாகிய மலின்
மனமே! இமாசலத்தில் விளையாடும் பெண் யானையே!
பிரமன் முதிலிய தேவர்களைப் பெற்ற தாயே! அடியேன்
இறந்த பின்னர் மீண்டும் பிறவாவண்ணம் தடுத்தாட்
கொண்டு அருளும்.

குறிக்கோள் கூறல்

கோள்ளேன் மனத்தினின் கோலமல் ஸாதன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசம யம்பிரும் பேண்வியன் முவலகுக்
குள்ளே யனைத்தினுக் கும்புறம் பேயுள்ளத் தேவிவிந்த
கள்ளே கலிக்குங் கலியே யனியவென் கண்மனியே. 23

பொருள்; மூன்று உலகத்திலும் உள்ள பொருளே! அடி
யார்கள் உள்ளத்தில் விளைந்த இன்ப மதுவே! ஆனந்தம்

கொண்டு மதிமும் மதிழ்ச்சியே! என் கண்ணுள் மணியே!
அடியேன் தேவரீருடைய திருக்கோலம் அல்லாத தெய்வத்
தின் உருவத்தைச் சிந்தியேன். மெய்யன்பரீகளுடைய கூட
டத்தைப் பிரியேன்.

அருள் பெறிறதாலாய வீறு

மணியே மணியி ஞௌளியே யொளிரு மணிபுனைந்த
அளியே யளியு மணிக்கழ கேயணு காதரைக்கும்
பினியே பினிக்கு மருந்தே யமரர் பெருவிருந்தே
பணியே ஞௌவரை நின்பத்து பாதம் பணிந்துபின்னே, 24

பொருள்: மாணிக்கம் போல்பவரே! மாணிக்க மணியின்
ஒளிபோல்பவரே! மாணிக்க மணிகள் இழைக்கப் பெறிற
ஆபரணம் போல்பவரே! அணிந்த ஆபரணங்களுக்கு அழ
கா யிருப்பவரே! புகலடையாதவர்க்குப் பினி போன்றவரே!
அடியவர்களது பிறவி நோய்க்கு மருந்து போல்பவரே!
தேவரிகளுக்கு விருந்தாகிய அபிராமி தேவியே! தேவரீரு
டைய தாமரை போன்ற திருவடிகளை வணங்கிய பினினர்
வேறு திருவரையும் வணங்க மாட்டேன்.

தன் தவங்களைத்தல்

பின்னே திரிந்துன் னடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண் டேன்முதல் முவருக்கும்
அன்னே யுலகுக் கபிராமி யென்னு மருமருந்தே
என்னே யினியுன்னை யான்மறை வாமணின் ரேத்துவனே: 25

பொருள்: மூன்று மூர்த்திகளுக்கும் தாயே! உலகில் உள்ள
யிர்களின் பினி நீங்க அபிராமி என்னும் பெயருடன்
எழுந்தருளியிருக்கும் அரிய மருந்தே! உம்முடைய அடியாரி
களது பின்னே திரிந்து அவர்களை வழிபட்டு பிறவிப்பினீ
நீங்கவல்ல தவங்களை முற்பிறப்பிலே செய்து வைத்தேன்;
அதனால் அடியேன் தேவரை என்றும் மறவாமல் நின்று
துதிசெய்வேன்!

அருளின் உயர்வு அறிவித்தல்
ஏத்து மடியவ சீரே மூலகினை யும்படைத்துங்
காத்து மழித்துந் திரிபவ ராங்கமழ் பூங்கடம்பு
ஏத்துங் குழலனங் கேமண நாறுநின் றுவினைக்கென்
ஏத்தங்கு புன்மொழி யேறிய வாறு நகையுடைத்தே. 25

பொருள்: நறுமணங் கமழும் கடம்ப மலரை அணிகின்ற
கூந்தலையுடைய தேவீ! தேவரீருடைய திருவடிகளைத் துதிக்
கும் அடியார்கள் பதினான்கு உசகங்களையும் படைத்தும்
காத்தும் அழித்தும் தம் தொழிலில் புரிகின்ற மூம்மூர்த்தி
களாவர். அங்குனம் இருப்பவும் நறுமணம் கமழும் தேவரீ
ருடைய திருவடித் தாமரைகளுக்கு அடியேனுடைய பொரு
ளநிற மொழிகளும் துகிகளாக ஏற்றம் பெற்றது நகைத்
தற்குஞ்ய செயலாகும்.

அருள் நலம் வியத்தல்
உடைத்தனை வஞ்சப் யறநியை புள்ள முருகுமன்பு
படைத்தனை பத்ம பதங்கஞ் சூடும் பணியெனக்கை
அடைத்தனை நெஞ்சத் தழுக்கையெல் வாறின் எகுப்புனலாறு
ருடைத்தனை சந்தரி நின்னரு லோதென்று சொலிலுவதே. 27

பொருள்: அபிராமி தேவியே! அடியேனது பிறவியை நீக்கி
யருளினீர். என் உள்ளம் உருகும் படியான் அங்பீனை
அருளினீர். தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்
கும் பணியை எங்கு அருளினீர்! அடியேனது நெஞ்சில்
இருந்த ஆணவும் முதவிய அழுக்கை எல்லாம் உமது கருளை
யாகிய நீராஸ் போக்கினீர். உமது திருவருட் சிறப்பை
அடியேன் எவ்வாறு பாராட்டுவது.

அடிதொழுவாரி அடையும் பேறு
சொலிலும் பொருளு மென்நட மாடுந் துளைவநுடன்
புலிலும் பரிகளப் பூங்கெடி யேறின் புதுமலரித்தாள்
அலிலும் பகலுந் தொழுவாரர்க் கேயழி யாவரசங்
செலிலுந் தவநிநி யுஞ்சிவ லோகஞ்சு சித்திக்குமே; 28

பொருள் ஆனந்த நடனம் செய்தருளும் நடராசமுர்த்தி யுடன் சொல்லும் பொருளும் போல இணைந்து நிற்கும் பூங்கொடியாகிய அபிராமி தேவியே! தேவர்க்குடைய அன்றலர்ந்த செந்தாமரை மலர் போலும் திருவடிகளை இரவும் பசலும் தொழுகின்ற தொண்டர்களுக்கே அழியாத அரச பதவியும், தவவாழ்வும், சிவலோக பதவியும் கிடைக்கும்.

திருமேனிச் சிறப்பு ஏதரிந்தது
 சித்தியுஞ் சித்தி தருந்தெய்வ மாகீத் திகழும்பரா
 சத்தியுஞ் சத்தி துழுக்குஞ் சிவமுந் தவமுயஸ்வார்
 முத்தியு முத்திக்கு வித்தும்வித் தாகி முனைந்தெழுந்த
 புத்தியும் புத்தியி னுப்ளோ புரக்கும் புரத்தையன்றே 29

பொருள்; அட்டமாசித்திகளும் சித்திகளைத் தரும் தெய்வ மாகி விளங்குகின்ற பராசத்தியும் பராசத்தி ஏனைய சத்தி களைய் இளைத்தற் கேதுவாகிய பரமசிவமும், தவம் புரி வார் பெறும் முத்தியும் முத்திக்கு விதையாகித் தோன்றி எழுந்த சிவஞானமும் ஆகி இருப்பவள் நம்மைப் பாலு காக்கும் திரிபுர சுந்தரியாகிய அபிராமி தேவியாம்.

தன்வசமறுத்தல்
 அன்றே தடித்தென்னை யாண்டுகொண் டாய் கொண்ட தலில
 [பெண்களை
 நன்றே யுனக்கிலி நானேன் செபினு நடிக்கடலுட்
 சென்றே விழினுங் கழையேற் றுகைநின் றிகுவுளமே
 ஒன்றே பஸ்வரு வேயரு வேயன் னுஷமயவளோ. 30

பொருள்: ஏகருசியே! வெகு சூரியே! உருவமற்ற அருவே! என் தாயாகிய உமாதேவியே! தமியேனை அன்றேர் தினதி தில் தடுத்தாட் கொண்டருளினீர். அங்குனம் ஆட்கொண்டதை அல்ல என்று மறுத்தல் நியாயமாகாது: அடியேன் என்ன குற்றம் செய்தாலும் என் குறிறத்தை மறந்து முத்திக் கணரயில் ஏற்றுதல் தேவர்க்குடைய திருவுளப் பாங்குக்கு ஏற்றதாகும்.

ஆட்கொண்ட திறம் அறிவித்தல்

உமையு முமையோரு பாகரு யேக வருவில் வந்திங்
கெமையுந் தமக்கன்பு செய்யவைத் தாரினி யென்னுதற்குச்
சுமையங் களுமில்லை யீன்றெபுப் பாளோரு தாழுமில்லை
யமையு மமையுறு தோளியர் மேஸ்வைத்த வாசையுமே. 31

பொருள்: சிவபெருமானும் உமாதேவியாரும் சேர்ந்து
அர்த்தநாரீசுவர வடிவமாக எழுந்தருளி வத்து எம்மையும்
தமக்கு அன்பு செய்யும்படி நன்னிலையில் வைத்தருளினரை.
ஆதலினால் நாம் ஆராய்தறிகுரிய சமயங்கள் வேறு இல்லை.
இனி எம்மைப் பெற்று எடுப்பதற்குரியவளாகிய தாழும்
இல்லை. பெண்களின்மீது வைத்த மோகமும் இனிப்பொதும்.

இதுவுமது

ஆசைக் கடலி லகப்பட் டருளற் வந்தகன்கைப்
பாகத்தி லல்லற் பாவிருந் தேஜைநின் பாதமென்னும்
வாசக் கமலந் தலைமேல் வனியவைத் தாண்டுகொண்ட
நேச்சதை யென்சௌல்லு வேநீசீர் பாகத்து நேரிழழே. 32

பொருள்: சிவபெருமானுடைய வாம பாகத் தின் கண்
எழுந்தருளி இருக்கின்ற அபிராமி தேவியே! ஆசையாகிய
கடலில் சிக்கி அதனால் இருக்கமற்ற இயமனது கையின் கண்
னூல்ள பாசத்திற் கட்டுண்டு துண்புறும்படி இருந்த அடி
யேனே, தேவரீருடைய வாசனை பொருந்திய திருவடிதி
தாமரை மலர்களை என் தலையின்மேல் வலிவந்து குட்டித்
தடுத்தாட் கொண்டருளிய கருணைப் பெருச்சை எவ்வாறு
உரைட்பேசு;

இறப்பிற்கு அஞ்சி ஏத்துக்கீ

இழைக்கும் வினைவழி யேயடுங் கால னெனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாயத்தரி சித்தமெஸ்லாங்
குழைக்குங் களாபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுதுன்னை யேயன்னை யேயென்ப ஞேஷிவந்தே.

பொருள்: பரமசிவனுடைய திருவுள்ளம் உருகும்படி செய்யும் யாமணாயாகிய அபிராமி தேவியே! நான் செய்த இரு வீணைகளின் வண்ணம் என்னைக் கொல்லும் இயமன் நான் நடுங்குமாறு ஆழைக்கும் சமயத்தில், அன்னையே உமகிகடைக் கலம் என்று கூவுவேன். தேவரீர் அத்தருணம் எழுந்தருளி வந்து அஞ்சறிக் என்று அபயமளித்தருளும்.

அம்மை எழுந்தருளும் இடங்கூறல்

வந்தே கரணம் புதுமடி யாருக்கு வரவுலகந்
 தந்தே பரிவொடு தான்போ யிருக்குஞ் சதுரமுகமும்
 பைந்தே வைங்கற் பருமனி யாகமும் பாகமும்பொறு
 செந்தேன் மலரு மலர்கதி ஞாயிறுந் திங்களுமே. 34

பொருள்: அபிராமிதேவி தம்மிடத்தில் அடைகலம் புகும் மெய்யடியாருக்கு மேலுலகங்களைச் சொடுத்துவிட்டுத் தான் பிரமதேவனுடைய நான்கு முகத்திலும், துழாய் மாலையும் கவத்துவமணியும் ஆணீந்த திருமாலின் திருமார்பிலும், சிவபிரானது வாம பாகத்திலும், பொறிருமரை மலரிலும் பரந்த கிரணங்களையுடைய குரியனிடத்திலும், சந்திரனிடத்திலும் வீற்றிருப்பாள்,

பெறுப்பேறு பெற்றமை வியத்தல்

திங்கட் பகவன் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க
 எங்கட் கொருதவ மெய்திய வாவெண் ஸிறந்தவின்னேரி
 தங்கட்டு மிந்தத் தவமெய்து மோதரங் கக்கடலுள்
 வெங்கட் பணியணை மேற்றுயில் கூரும் விழுப்பொருளோ. 35

பொருள்: திருப்பாறி கடலின் கண்ணே சர்ப்பசயனத்தின் மீது விட்டுனோ;வை அதிட்டித்து நின்று யோக நித்திரை செய்யும் வைங்கனவி என்னும் அபிராமி தேவியே! சந்திரனது மனம் கமமும் தேவர்குடைய திருவடிகளைச் சிரசிலே சூட்டி வணங்குவதற்கு ஒப்பற்ற தவம் ஆமெந்தவாறு என்ன வியட்பு. கண்கில் அடங்காத தேவர்களுக்கும் இதீதகைய தவம் கிடையாது.

அருளின் இயல்பை அறிவிக்க வேண்டுதல்
பொருளோ பொருண்முடிக் கும்போக ரேயரும் போகஞ்செய்யு
மருளோ மருளில் வருந்திதரு ஹேயென் மனத்துவஞ்சுத்
திருளைது மின்றி யொளி வெளி யாகி பிருக்குமுன்றுன்
அருளோ தறிகின்றி லெனம்பு யாதனத் தங்கிகையே; 36

பொருள்! பல்வசைச் செல்வமாகவுள்ளவரே! அச்செல்வத்
தால் நிறைவேறும் போகமே! ஆப்போகம்தகும் மயக்கமா
யுள்ளவரே! அம்மயக்கத்தில் வரும் ஞானமாயுள்ளவரே!
தாமரை மலரில் எழுந்தருளிய தாயே! அடியேனது மனத்
தில் மாயையிருள் சிறிது இல்லாது ஒனிச்சுடர் வீசும்
தேவரிருடைய திருவருள் எத் தகைய தென்று அடியேன்
அறியவில்லை.

அம்மையின் அணி முதலியன அறிவித்தது
கைக்கே யணிவது கண்ணலும் பூவுங் கமலமண்ண
மெய்க்கே யனிவது வெண்முத்து மாலை விடவரவின்
பைக்கே யனிவது பன்மனிக் கோவையும் பட்டுமெட்டுத்
திக்கே யனியுந் திருவுடைய யாணிடஞ் சேர்பவனோ. 37

பொருள்: அட்ட திக்குகளையும் உடுத்தும் உடையாகச்
கோண்டருளிய சிவபெருமானது வாமபாகத்தில் பொருந்
தும் அபிராமி தேவியே! தேவரிருடைய திரு க் கரத்தில்
அணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலாகிய அம்புகளும்
செந்தாமரை மலர்போன்ற திருமேன்யில் அணிவது வெள்ளை
முத்துமாலைகள் பாம்பின் படம்போலும் நிதம்பத்தின் மீது
அணிவன பலமணிகளால் ஆகிய மேசலையும் பட்டும்,

உலகவரிக்கு உணரித்துதல்

பவளக் கோடியிற் பழுத்தசெவ் வாயுக் பனிழறுவற்
றவளத் திருநகை யுந்துணை ய.வெங்கள் சங்கரனைத்
துஜளம் பொருது துடியிடை சாஸ்க்குந் துணை ழூலையன்
அவளைப் பனிமின்கள் ஏரம் ராவதி யானுநக்கே. 38

பொருள்: தேவலோக இராசதானியாகிய அமராவதியை ஆளவேண்டுமெனில், பவளகொடி போலக் கனிந்த செல்வாயும், குளிர்ந்த புன்னகையோடு கூடிய அழகிய பல்வரி கையும் தமக்குத் துணையாக நிற்கச் சிவபெருமானைக் குழையும் படியாகச் செய்த துடிபோன்ற இடையைக் கண்த தால் மறையைச் செய்யும் இரண்டு தனங்களை உடையவளாகிய அபிராமி தேவியை வழிபடுவீரசளாக்க

தன்குறை அறிந்து தயங்கல்

ஆளுகைக் குன்ற ணடிக்தா மனைகளுண் டந்தகன்பான் மிஞங்கைக் குன்றன் விழியின் கடையுண்டு மேலிவற்றின் மூலுகைக் கென்குறை நின்குறை யேயன்று முப்புரங்கள் மாளுகைக் கம்பு தொடுத்தனில் லாஸ்பங்கில் வானுதலே 39

பொருள்: முப்புரங்களை அழித்தறி போருட்டுத் திருமாலாகிய அம்பைத் தொடுத்த மேருமலையாகிய வில்லையுடைய சிவபிரானது வாமபாகத்தில் இருக்கும் ஒளிவிளங்கும் திருநுதனியுடைய அபிராமி தேவியே! அடியேலே ஆட்கொண்டருளுதற்குத் தேவரீருடைய திருவடித் தாமரை மலர்கள் இருக்கின்றன: மரண காலத்தில் இயமனிடத்து நின்றும் திருப்புதற்குத் தேவரீருடைய திருக்கடைக் கண்கள் உள்ளன. இவற்றின்மேல் கருத்தைச் செலுத்தாமல் இருப்பது என்குறைதான். தேவரைது திருவருட் குறை அன்று.

புணினியத்தை வியந்தது

வானுதறி கண்ணிய விஸ்னவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதறி கெண்ணிய வெங்பெரு மாட்டியைப் பேததநெஞ்சிற் கானுதறி கண்ணிய எல்லாத் கண்ணியைக் கானுமன்பு பூனுதறி கெண்ணிய வென்னமன் ரேழுன்செய் புண்ணியமே.

பொருள்: ஒளி பொருந்திய நெற்றியில் கண்ணியுடையவரும், தேவர்கள் வந்து வணங்க விரும்பிய எம்பெருமாட்

டியும், அறியாமையுடையர் காணமுடியாத கன்னிசைய மாகிய அபிராமி தேவியை நாடோறும் சந்நிதியில் சென்று தரிசிக்க வேண்டுமென்று எண்ணிய எண்ணம் தமியேன் பூர்வகள்மங்களிலே செய்த புண்ணியத்தின் பயனுகும்.

நஞ்சறிவித்தல்

புண்ணியஞ் செய்தன மேமன மேபுதுப் பூங்குவளைக் கண்ணியுஞ் செய்ய கணவருங் கூடிநங் காரணத்தால் நண்ணியிங் கேவந்து தம்மடி யார்கள் நடுவிருக்கப் பண்ணிநஞ் சென்னியின் மேற்பதம் பாதம் பதித்திடவே. 41

பொருள்: புதிய குவளைமலர் போலும் கண்களையுடைய அபிராமி தேவியும், சிவந்த திருமேனியையுடைய அவர் நாபகரர்கிய சிலபெருமானும் சேர்ந்து நம்மை ஆட்கொள் ஞம் காரணத்தால் நாம் இருக்கும் இடம் வந்து நம்மைத் தம் அடியார்களிடையே இருக்கும்படி திருவருள் பாவித்து நம் தலையின்மேல் தம் திருவடி மலர்களைப் பதிப்பதற்கு முற்பிரவீயில் புண்ணியம் செய்திருக்கிறோம்.

அம்மையின் ஆற்றல் வியத்தல்

இடங்கொண்டு விம்மி யினைகொண் டிறுகி யிளகிமுத்து வடங்கொண்ட கொங்கை மஸிகொண் டிறறவர் வலியநெஞ்சை நடங்கொண்ட கொங்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட வல்குறு பனிமொழி வேதப் பரிபுரையே. 42

பொருள்: விசாலமாகப் பூதித்து மெத்தெலை குழைந்து, முத்துமாளையை அணிந்த தனமெனும் மலையைக் கொண்டு சிவபிரானது வலிய நெஞ்சைத்தான் நினைத்தவாறெல்லாம் ஆட்டிவைச்சும் அபிராமிதேவி, பாம்பின் படத்தை ஒத்த நிதம்பத்தையும், குளிர்ச்சியால் மொழியையும், வேதமா கிய சிலம்பையும் உடையவள்.

செப்பாகத்திற்கேற்ற சிறப்பறிவித்தது
 பரிபுரச் சீறடிப் பாஹம் குஸபஞ்ச பாணியின்சொல்
 திரிபுர சுந்தரி சிந்துர மேனியன் தீமைநெஞ்சிற்
 பரிபுர வஞ்சரை யஞ்சக் குளிபொருப் புஞ்சிலைக்கை
 எரிபுரை மேனி யிறைவர்செம் பாகத் திருந்தவனோ: 43

பொருள்: சிலம்பு அணிந்த திருவடிகளும், பாசாங்குசமும்,
 ஜந்து மலர்ப்பாணங்களும், இன்சொல்லும் சிவந்த திரு
 மேனியுமடைய திருப்பாசந்தரி தேவரைகளுக்குத் தீங்குகள்
 செய்த திரிபுரத்தில் உள்ள வஞ்சகராகிய அசரர்களை அஞ்
 சுஷிக்க வலைத்த மேருமலையாகிய வில்லையுடைய திருக்கரத்
 தையும் நெருப்பை ஒத்த திருமேனியையும் உடைய சிவ
 பிரானது சம்பாகத்தில் எழுந்தருளி இருந்த அபிராமி
 தேவியேயாம்.

உறுதி கிளத்தல்

துவளோ யிவ்வளங்கள் கங்கர ஞாமினை மங்கலமாம்
 அவளோ யவர்தமக் கண்ணையு மாயின ளாகையினுள்
 இவளோ கடவுளர் யாவர்க்கு மேலே யிறைவியுமாந்
 துவளோ னினியோரு தெய்வமுண் டாகமெய்த தொண்டுசெய்தே
 பொருள்: தவம் செய்யும் உமாதேவியே எங்கள் பிரானு
 கிய சங்கரனூர் மனைக்கு மங்கலமாகிய பத்தினி. அவளே
 அவருக்கு ஒரு திறத்தில் தாயும் ஆயினூர்: இவளே தேவர்
 யாவர்க்கும் மேலான தலைவியும் ஆவள். ஆகையினுல் இவ
 ளைத் தெய்வமாகக் கொண்டு தொண்டு புரிவ தல்லது,
 வேக்குரு தெய்வம் உண்டென எண்ணித் தளர்ச்சி ஜடை
 யேன்.

பொறுத்தருள வேண்டுதல்

தொண்டுசெய் யாதுநின் பாதந் தொழாது துணிந்திச்சௌயே
 பண்டுசெய் தாருள ரோவில் ரோவுப் பரிசடியேன்

கண்டுகெய் தாலது கைதுவ மோவன்றிச் செய்தவரே
மின்டுசெய்தாலும் பொறுக்கைநுன் நேபின் வெறுக்கையன்றே.

பொருள்: அபிராமி தேவியே! தேவரீருங்குத் திருத்
தொண்டு செய்யாமலும், திருவடிகளை வணங்காமலும்,
தஸ்மைம் விரும்பியவற்றையே முன்பு செய்த ஞானிகளும்
சிலர் உண்டோ இல்லையோ இருந்தனர் ஆதலின் அடியே
னும் அவரைப் போலவே என் இச்சைக்குரிய செயல்களைச்
செய்தால் அது வஞ்சகமாகுமா! தவமாகுமா? விதிக்கு
விரோதமான செயல்களை அடியேன் அறியாமையினாலே
செய்தாலும் தேவரீர் பொறுத்துக் கொள்ளுதலே நிதியா
கும். வெறுத்தல் நிதியன்று.

இதுவும் அது

வெறுக்குந் தகைமைகள் செய்யினுந் தம்மடி யாரைமிக் கோர்
பொறுக்குந் தகைமை புதியதன் ரேபுது நஞ்சயுண்டு
கறுக்குந் திருமிடற் றுஷ்டப் பாகங் கலந்தபொன்னே
மறுக்குந் தகைமைகள் செய்யினும் யானுங்னை வாழ்த்துவனே.

பொருள்: தேவரீர் வெறுக்கும் செயல்தனைத் தம் அடியார்
செய்யினும் தம் அடியாரிகளது தீவ் செயல்களை பெரி
யோர்கள் பொறுத்தருங்கும் இயல்பு புதியதன்று. ஆலகால
விடத்தை உண்டு கறுத்த திருக்கண்டத்தையுடைய சிவபி
ரானது வாமபாகத்தைத் தழுவிய பொன்போலும் அபிராமி தேவியே! அடியேன் தீவ் காரியங்களைச் செய்தாலும்
தேவரீர் அவற்றைப் பொறுத்தருள்ளீர் என் நினைந்து
வாழ்த்தித் துதிப்பேன்.

அனுபுதியிற் களித்தல்

வாழும் படி யொன்று கண்டுகொண் டேன்மனத் தேயேருவர்
விழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம்
ஏழும் பருவரை யெட்டுமெட் டாம் ஸிரவுபகற்
குழுஞ் சட்டிக்கு நட்டே சிடந்து சட்டிக்கிறதே.

பொருள்: நான் வாழும்படியாக ஒரு பரம்பொருளை மெய்த்து நானத்தால் அறிந்து கொண்டேன். அது ஒருவர் மனது தில் தியானிக்குமாறு உள்ளதற்கு வாயினால் உரைப்பதறி கும் உரியதற்கு அப்பொருள் ஏழு கடலும். ஏழு உலக மும் எட்டு மகைனும் அனுகாமல் இருவையும் பகலையும் தஞ்ச சுடர்களாகிய சந்திர சூரியர்களுக்கு நடுவே அமைந்து விளங்குகின்றது.

அநுபூதிப்பயன் அறிவித்தல்

சுடருங் கலைநீ துன்றுஞ் சடையுடிக் குன்றிலொன்றிப் படகும் பரிமளப் பக்கைக் கொடியைப் பதித்து நெஞ்சி விடருந் தனித்திமைப் போதிருப் பாரியின்னு மெய்துவரோ குடருங் கொழுவுங் குருதியுந் தோயுங் குரம்பையிலே. 48

பொருள்: ஒளியடைய பிறைபொருந்திய சடா முடியை யடைய மலைபோன்ற சிவபெருமானேடு சேர்ந்து படர் கின்ற நறுமண மூளை பகங்கொடியாகிய அபிராமவல்லி யைத் தம் மனத்தில் தியானித்துத் துன்பம் நீங்கி இமைப் பொழுதாவது சிவயோகத்தில் இருப்பவர் குடலும் நினை மும் இரத்தமும் சேர்ந்த சர்ரத்தை எடுத்துப் பிறவார்.

அச்சத்தால் அரறிறல்

குரம்பை யடுத்துக் குடிபுக்க வாசிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை யடுத்து மறுகுமப் போது வளைக்கையமைத் தரம்பை யடுத்த வரிவையர் சூழவந் தஞ்சலென்பாய் நரம்பை யடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே. 49

பொருள்: யாழிலைசயின் வடிவாக நிற கிணற அபிராமி தேவீயே உடம்பாகிய கூட்டில் குடிபுத்த உயிரானது இயமனால் கவர்ந்து கொள்ளப்படும் பிரமன் குறித்த நாளாகிய எல்லையை அடைந்து கலங்கும் மரண காலத்தில் அரம்பை முதலிய தேவ மகளிர் குழந்து சேவீக்க எழுந் தருளி வந்து வளையல் அணிந்த திருக்கரத்தினால் அபயம் தந்து; அஞ்சாதே என்று திருவாய் மலர்ந்தருளுவாயாக;

நாமங்குறி இக்புறல்

நாயகி நான்முகி நாரா யணிகை நவினபஞ்ச
சாயகி சகம்பளி சங்கரி சாமளை சாதிநஷ்க
வாயகி மாலினி வாராகி குலினி மதுங்கியன்
ரூயகி யாதி யுடையாள் சரண மரணமக்கே,

50

பொருள்: உலக நாயகியும், பிரமாணின் சத்தியும், நாரா யணனுடைய சத்தியும், கையிலே தாமரை மலர் முதலிய பஞ்சபாணங்களை உடையவரும் சப்புவின் சத்தியும், சங்கரனது சத்தியும், சாமளா தேவியும், நஞ்சை வாயிலே யுடைய பாம்பை மாலையாகயுடையவரும், வராகத்தின் சத்தியும், சூலத்தையுடையவரும், மாதங்கியும் என்றிங்கணம் புகழை யுடையவராகிய அபிராயியின் திருவடிகள் நமக்குப் பாதுகாப்பாகும்.

அடியாரி எஃதும் பயன் அறிவித்து
அரணம் பொருளென் றநுளோஙன் றிலாத வசர்தங்கண்
முரணன் றழிய மூனிந்தபெம் மானு முதந்தனுமே
சரணஞ் சரண மென்றின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி யிரண்டுமெய் தாரிந்த வையகத்தே.

51

பொருள்: பொன் வெள்ளி இரும்புகளினுலாகிய மும்மதில் களுமே தமக்குறிதிப் பொருளென்று எண்ணி இரகிக்கில் வாத தாரகாக்கண், கமலாக்கண், வித்தியுன்மாவி என்னும் மூன்று அகரரிகளுடைய வளிமையும் அழிந்து போகுப்படி கோபித்த சிவபெருமானும் திருமாலும் கேவியின் திருவடியே எமக்குப் புகல் என்று கூருநின்ற தலைவியின் அடியார்கள் இவ்வுலகில் இறப்புப் பிறப்பு என்னும் இரண்டையும் ஆடையார்;

அனிபர்க்கிக்குள்ள சின்னங்களி
வையந் துரக மதகரி மாமகு டஞ்சிலிகை
பெய்யும் கனகம் பெருவிலை யாரம் பிறைமுடித்த

வையன் ரிகுமனை யாளாடித் தாமரைக் கண்டுமுன்பு
செய்யுந் தவமுடை யார்க்குள் வாகிய சின்னங்களே. 52

பொருள்: தேர், குதிரை, யானை, முடி, பல்லக்கு, சிறிராசர் திறையாக வழங்கும் பொன், பொன்னுரம், முத்து மாலை என்பன சந்திரனைத் திருமுடிக்கண் சூடிய சிவபெருமானுடைய தேவியாகிய அபிராமியின் திருவடித் தாமரைக்கு அன்பு செய்த தவமுடைய அடியார்களின் அடையாளங்களாம்.

சத்தியோக சாதனை கூறல்

சின்னங்கு சிறிய மருங்கினிற் சாத்திய செய்யப்பட்டும்
பென்னம் பெரிய மூலையும் முத்து மாய்த்த
கண்ணங் கரிய குழலுங்கண் முன்றுங் கருத்தில்வைத்துத்
தன்னந் தனியிருப் பார்க்கிது போலுந் தவமில்லையே. 53

பொருள்: அபிராமிதேவி தனி சிறிய திரு விடையிலே
தரித்த சிவந்த பட்டாடையும், பெரிய மூலையும், முத்து மாலையும், பிச்சி மலர் சூடிய கூந்தலும், மூன்று கண்களும்
ஆகிய இவைகளைத் தியானித்திருச்சும் சிவயோகிகளுக்கு
இதுபோலும் தவம் வேறிக்கை,

ஶம்மையின் அடிகள்சேர ஆற்றுப்படுத்துவது

இல்லாமை செல்லி யொருவாதம் பாற்சென் நியிவுபட்டு
நில்லாமை நெஞ்சி னினைதுளி ரேளித்த நீடுதவங்
கல்லாமை கற்ற கயல்தம் பாலௌரு காலத்திலுஞ்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களோ; 54

பொருள்: ஒரு செல்வர்டத்திலே சென்று உங்களுடைய
வறுமையைச் சொல்லி அவமானப்பட்டு நில்லாதநிலை
வேண்டுமென்று நினைத்தால்! உயரிந்த தவம் செய்யாமை
யைக் கற்ற கீழோரிடம் ஒருபொழுதும் சொல்லாத பெரு
மிதத்தை அளித்த திரிபுர சுந்தரியின் திருவடிகளைப் புகல்
அடையுங்கள்.

கைம்மாறு வேண்டாகி கருணை கூறியது
 மீன்னு யிரமொரு மெய்வடிவாகி விளங்குகின்ற
 தன்னு எகமகி மானத்த வல்லி யகுமதைக்கு
 முன்னும் நடுவெங்கு மாய்ஞாடி வகய முதல்விதன் னை
 உன்னு தொழியினு முன்னினும் வேண்டுவ தொன்றிலையே. 55

பொருள்; ஆயிரம் மின்னல்கள் சேரிந்த ஒரு திருமேனி
 வடிவாகிப் பிரகாசிக்கின்றது போன்றவரும், அடியவர்
 மனம் மகிழும் ஆனந்தமயமான கொடி போன்றவரும்,
 அரிய வேதத்திற்கு முன்னுகி, நடுவாகி முடிவுமாகிய முதலி
 வியும் ஆன அபிராமி கேவியை நாம் நினைத்தாலும் நினையா
 தொழிந்தாலும் நம்மிடம் தேவி வேண்டும் பொருளி
 ஒன்றும் இல்லை.

அருளின் அருமையை வியந்தது
 ஒன்று யருங்பிப் பலவாய் விரிந்தில் வுலவெங்குமாய்
 நின்று எனத்தையு நீங்கிநிற் பாளௌன்ற னெஞ்சினுள்ளே
 பொன்றது நீன்று புரிகின்ற வகுபிப் பொருளாறிவார்
 அன்று லிலையிற் ருயின்றபெய் மானுமென் னையனுமே. 56

பொருள்; பராசத்தியாய்த் தொன்றிப் பல சத்திகளாகி
 விரிந்து உலகெங்கும் நிறைற்று நின்ற அன்னை, அவ்வனித்
 துப் பொருள்களையும் நீங்கி என் கருத்தக்குள்ளே நீங்கா
 மல் நின்று அருள்வது எனை வியப்பு. இக் கருத்தை
 அறிவார் அன்று, ஆலிலையில் யோகத் துயில் செய்த திரு
 மாலும், என்தந்தையாகிய சிவபிரானுமே யாவர்.

ஆளுமாறும் இவ்வாரே என்றது
 ஐய எளத்த படியிரு நாழிகொண் டண்டமெல்லாம்
 உய்ய வறஞ்செயு முன்னையும் பேற்றி யொருவர்த்தம்பாற்
 செய்ய பசுந்தமிழப் பரமாலை யுங்கொண்டு சென்றுபொய்யு
 மெய்யு மியம்பவைத் தாயிது வோடுவன்றன் மெய்யகுளே! 57

பொருள் : சிவபெருமான் அளந்து கொடுத்த இரண்டுபெடி நெல்லைக்கொண்டு உலகமெல்லாம் பிழைக்கும்படி முப்பத்தி ரண்டு தருமங்களையும் செய்கின்ற தேவரீரையும் வாழ்த்தி ஒரு செல்வர், மாட்டு செந்தமிழ் பாமாலையும் புனைந்து கொண்டு சென்று பொய்யையும் மெய்யையும் கலந்து சொல்லும்படி செய்திர். இதுவா உமது உண்மையரன திருவருள்.

புகல் இல்லை எனப் புகறல்

அருளும் புயத்துமென் சித்தாம் புயத்து மமரிந்திருக்குந்
தருளும் புயமுலைத் தையனால் ஸாடகை சேர்ந்யனக்
கருளும் புயமும் வதனும் புயமுங் கராம்புயமுஞ்
கருளும் புயமுமஸ் ஸாந்தகன்டி லேசென்று தஞ்சமுமே; 58

பொருள் : செந்தாமரை மலரினும் என் இருதய கமலத்தி னும் வீற்றிருக்கும் தாமரை அருப்பு போலும் தனங்களை யுடைய அபிராமி தேவியினது கருணை விழியாசிவ தாமரையும் திருமுகத்தாமரையும் திருக்கரமலரும் திருவடிக் கமலமலரிகளுமேயெல்லாது, வேறு துணை காணேன்.

நெறிருக்க பொறுக்க வேண்டுதல்

தஞ்சம் பிறிதில்லை பீதல்ல நென்றுள் றவநெறிக்கே
நெஞ்சம் யயில் நினைகின்றி லேசென்றை நீண்சிலையு
மஞ்சம்பு மிக்கல ராகநின் ஞூயறி யாரெனினும்
பஞ்சஞ்ச மெஸ்லடி யாராடி யார்யெற்ற பால்வரயே. 59

பொருள் : கருப்பு வில்லையும் மலர் அடிபுகளையும் கைக் கொண்டு நின்ற அபிராமி தேவியே! அடியேன் தவவழியில் மணத்தைப் பழகும்படி எண்ணினேன் இல்லை. பஞ்சினும் மென்மையான அடிகளையுடைய தாய்மார் தாம் பெற்ற பின்னைகளை அவர் குதிர்ந்து செய்தபோதும் தண்டிக்கமாட்டார். ஆதுபோல தேவரீர் என்னைத் தண்டியாமல் அருள் புரிய வேண்டும்.

அருளை வியத்தல்

பாலினுஞ் சொன்னிலி யாய்ப்பனி மாமலர்ப் பாதம்வைக்க மாவினுந் தேவர் வணங்கநின் ரேஞ்கொன்றை வாரிடடைபின் மேலினுங் கீழ்நின்று வேதங்கள் பாடுமெய்ப் பீடமொரு நாலினுஞ் சாஸநன் ரேவுடி யேன்முடை நாய்த்தலையே. 60

பொருள்: பாலினும் இனிய சொல்லையுடைய தேவி! தாமரை மலர் போன்ற தேவரீருடைய திருவடிகளை வைத்தருள, திருமாலும் மற்றும் தேவர்களும் வணங்குகின்ற சிவபெரு மாணது கொன்றைக் கண்ணியை அணிந்த சடையைக் காட்டிலும், வேதங்கள் பாடுகின்ற பிரணவ பிடங்கள் நான்கைக் காட்டிலும் அடியேனுடைய துர்நாற்றம் வீசும் நாய்த் தலை போலும் தலையானது மிகவும் நன்றே!

இதுவும் அது

நாயே ஜெயுமிங் கொருபொரு எாக நயந்துவந்து
நியே நினைவின் நி யாண்டுகொன்ன டாய்சின்னை யுள்ளவன்னை
ஷேய ஏறிய மறிவுதந் தாயென்ன பேறுபெற்றேன்
தாயே மலைமக னோசெங்கள் மால்திருத் தங்கச்சியே. 61

பொருள்: உக மாதாவே! பார்வதி தேவியே! திருமாலு டைய அழிய தங்கையே! நாய் போன்ற என்ஜெயும் ஓரி பொருட்படுத்த விரும்பி வலிய வந்து தேவரீரே ஆட் கொண்டருளினீர். தேவரீரை வேதசிவாகமங்களிலுள்ள பிரகாரம் அறியத் தகும் சிவஞானத்தையும் தந்தருளினீர், அதனால் பெரும் பேறுகளைப் பெற்றேன்.

சிந்தையிற் சிறந்த பொருள் தெரிவித்தல்

தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரஞ் சாய்த்துமத
வெங்கட் கரியுரி போந்ததசெஞ் சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குருங்கைக் குநியிட்ட நஶயகி கோகனதுச்
செங்கைக் கரும்பு மலருமெப் போதுமென் சிந்தையைதே. 62

பொருள்: பொன் மலையாகிய வில்லைக்கொண்டு அசராது முப்புரங்களையும் அழித்து மதம் பொருந்திய யானையின்

தோலைப் போர்த்த வீரனுகிய சிவபெருமானுடைய திரு
மேணியில் தனங்களாகிய குருப்பை அடையாளத்தை
வைத்த அபிராமி தேவியினது தாமரை மலர்போலும்
கையிலுள்ள கரும்பு வீல்லும், மலரம்புகளும் எப்போதும்
என் மனத்துள்ளே இருப்பனவாகும்;

அறிவிலார்க்கு அழிந்தது

தேறும் படிசில வேதுவங் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள்துறிந் கொட்டுந் தறிதுறிக் குஞ்சமைய
மாறுந் தலைவி யிவளா யிருப்ப தறிந்திருந்தும்
வேறுஞ் சமயமுன் டென்றுகொண் பாடிய வீணாருக்கே. 63

பொருள்! ஆறு சமயங்களுக்கும் தெய்வமாக அபிராமி
தேவி இருப்பதை அறிந்திருந்தம், வேறு தெய்வத்தைச்
கூறும் சமயமும் உண்டு என்று பாராட்டிய வீணர்களுக்கு
அறிவுறுத்தப்படும் பொருள்கள் மலைப் பாறையிலே அத
னைத் தகர்க்கும் பொருட்டு முட்டும் மரத்தாணை ஒடிகும்:

உள்ளத்து உறுதி கூறல்

விணே பலிகவர் தெய்வங்கள் பாறிசென்று மிக்கவன்பு
பூணே னுனக்கன்பு பூண்டுகொண் டேஸின் புகழ்ச்சியன்றிய
பேணே நெருபொழு துந்திகு மேனிப்ர காசமன்றிக்
காணே னிருநில முந்திசை நான்குங் ககணமுமே 64

பொருள்! அபிராமி தேவியே! வீணாக உயிரிப் பலியை
ஏற்றுக்கொள்ளும் தெய்வங்களிடம் போய் பக்தி செய்யேன்,
தேவரீருக்கே அஷ்பு பூண்டு கொண்டேன். தேவரீருடைய
கிர்த்தியை அல்லது வேறெருவருடைய கீர்த்தியைப் பொருட்
படுத்தேன், பூமியிலும், நான்கு திசைகளிலும், ஆகாயத்து
திலும் தேவரீருடைய திருமேனியின் ஒளியன்றி வேறு
ஒன்றையும் காணேன்.

வல்லபம் வீயந்தது

ககனமும் வானும் புவனமும் காளாவிற் காமனங்கூ
தகனமுன் செய்த தவப்பெரு மற்குந் தடக்கையுஞ்செம்
முகனுமுந் நாள்கிரு முன்றெனத் தோன்றிய முதலிலின்
மகனுமுன் டைதன் ரேவல்லி திசெய்த வல்லபமே. 65

பொருள்: அபிராமி தேவியே! தேவரீர் செய்த வல்லபத்
தினால் தேவலோகமும், பூவுலகமும் பாரிக்குஞ்படியாகக்
காமனது உடலை எரித்த யோகியாகிய சிவபெருமானுக்கு
யன்னிரண்டு திருக்கரங்களும் ஆறு திருமுகங்களும் உடைய
சண்முகக் கடவுளாகிய ஒரு குழந்தை உண்டாகியதல்லவா?

பொருளின் உயர்வுபற்றிப் போற்றவேண்டியது
வல்லப மொன்றுதி யேன்சிறி யேனின் மலரடிச்செம்
யல்லவ மல்லது பற்றெருள்றி லேன்பசும் பொறுப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப் பாய்வீனை யேன்றெருடுத்த
சொல்லவ மாநினு நின்றிரு நாமங்க போத்திரும். 66

பொருள்: பொன் மகையாகிய மேருவை வீல்லாகவுடைய
சிவபெருமானுடன் எழுந்தருளிபிருக்கும் தேவி! சிறியேன்
தேவரீருடைய திருவடியாகிய சிவந்த தளிரையல்லாமல்
வேறொரு பற்றையுடையேன் அல்லேன். நான் அந்தாதியா
கத் தொடுத்த சொற்கள் வீண் சொற்களாயினும் இடை
யிடையே வைத்த உம்முடைய திருநாமங்கள் தோத்திர
மாக உதவும்.

அடிநின்யாதவர் ஆடையாளங் கூறுகின்றது
தோத்திரஞ் செய்து தொழுதுமின் போலுநின் ரேற்றமொரு
மாத்திரம் போது மனதில்லவ யாதவர் வண்மைதுலக்
தோத்திரங் கல்வி குணங்குன்றி நாளும் குடிலக்கிடாறும்
பாத்திரங் கொண்டு பலிக்கும் லாதிற்பர் பாரெங்குமே; 67

பொருள் அபிராமி தேவியே! தேவரீரை வாயால் துதி செய்து, உடம்பசல் வணங்கி, தேவரிருடைய திருமேனிப் பொலிவை ஒரு கணப்போதாவது மனத்தில் இருத்தித் தியானம் செய்யாதவன் கொடை., குடிகோத்தீரம், கல்வி, குணம் முதலியவற்றில் குறைந்தவராகிக் குடிரைதோறும் பிச்சைக்காகத் திரிவார்கள்,

அனைந்தோர் தன்மை அறிவித்தது
பாரும் புளறுங் கனலும்வெங் காலும் படர்விசும்பும்
ஒரு முருகு சுவையோளி யூரெஸி யோன்றுபடச்
ஞேருந் தலைவி சிவகாம சந்தரி சூழிக்கே
காருந் தவழுடை யார்படை யாத தனமில்லையே.

68

பொருள் மன்னும், நீரும், நெருப்பும், காற்றும், ஆகாயமும் ஆகிய ஐந்து பூதங்களிலும் கந்தமும், சுவையும் ஒளியும், பரிசமும், சத்தமுமாகிய தனி மாத்திரரகள் பொருந்தும்படி வியாபித்து நிற்கும் சிவகாமசந்தரியின் திருவடியை அடையும் தவம் உடையவர் எல்லாச் செல்வமும் அடைவர்.

இம்மைப் பயனிகள் இவையென்றது
தனந்தருங் கல்வி தருமொரு நாளைக் காரிவறியா
மனந்தருந் தெய்வ வடிவந் தருநெஞ்சில் வஞ்சகமில்லா
இனந்தரு நல்லன வெல்லாந் தருமன்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ ஸாளியி ராமி கடைக்கள்களே

69

பொருள் பூவை அணிந்த கூந்தலையுடைய அபிராமி தேவி யினது திருக்கடைச் சுங்களானவை அதிதேவியின் அங்பர் களுக்கு திரவியத்தைச் சொடுக்கும், கல்வியைச் சொடுக்கும். சோர்வறியாத மனத்தைச் சொடுக்கும். தெய்வீக அழகை வழங்கும். மனத்தில் வஞ்சகமில்லாத நண்பரை ஈடும்; மேலும் நன்மைகளாயின எல்லாவற்றையும் வழங்கும்;

காட்சியிற் களித்தல்

கண்களிக் குங்படி கண்டுகொண் டேன்கடம் பாடவியிற்
பண்களிக் குங்குரல் விளையுங் கையுக் பயோதரமும்
மன்களிக் கும்பச்சை வண்ணமு மாகி மதங்கர்க்குலப்
பெண்களிற் ரேண்றிய வெங்பெரு மாட்டிதன் பேரளகே. 70

பொருள் பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த வீலை
யும், அதனைத் தாங்கிய திருக்கரமும், திருத்தனங்களும்,
மண்ணுலகத்தவர் தரிசித்து மனம் மகிழும் பச்சை நிறமு
மாகத் திருக்கோலங் கொண்டு பாணர் குலப் பெண்போல
வெளிவந்தருளிய எம் பெருமாட்டியின் பேரழகினை அடியேன்
கடப்பவனத்தில் என் கண்கள்களில் கூறுமாறு தரிசனம் செய்தேன்;

துணை இருக்கத் துன்பம் ஏன் என்றது
அழுகுக் கொருவரு மொவ்வாத வஸ்லி யருமறைகள்
யழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின்
குளவித் திருமுடிக் கோமா யாமளைக் கொம்பிருக்க
இழுவற்று நின்றுநெஞ் சேயிரங் கேலுனக் கென்துறையே. 71

பொருள்; மனமே! தன் அழுக்கு வேறு யாரும் ஒப்பில்
லாத கொடிபோன்ற அபிராமி; அரிய வேதங்களிலே பயிலு
வதனால் சிவந்த திருவடி மலர்களை உடையாள் சூளிரச்சி
யான பிறையை முடியிலே குடும் யாமளை என்னும் கற்ப
கப் பூங்கொம்பு இருக்கும்போது வருந்துவதை விடுவாயாக,
உனக்கு ஒரு குறையுமில்லை

குறைகானும் குறிப்பொடு கூறல்
என் துறை தீர்நின் ரேத்துகின் ரேவினி யான்பிறக்கின்
நீள்குறை யேயன்றி யான்துறை காளிரு நீள்விகங்பின்
யின்குறை காட்டி மேற்கின்ற நேரிடை மெல்வியலாய்
தன்குறை தீரவெங் கேள்வடை மேல்வைத்த தாமறையே. 72

பொருள்: வானத்தின் மின்னலிலும் நுணுகிய இடையையும் மென்மையாகிய இயல்பையும் உடையாய்! எம்பிரானுகிய சிவபெருமான் தம்முடைய குறை நிவிர்த்தியாகும் பொருட்டுத் தமது சடையீன் மேல் வைத்து வளங்கிப் பூர்முடைய திருவடித் தாமரை மஸர்களை என் குறைகள் நீங்கும்படி நின்று துதிகிண்ணான். இனிமேல் நான் பிறவியை அடைந் தால் அது தேவரை குறிரும்.

தியான முறையைத் தெரிவித்தது
நாமங் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கருங்பி
யாகம் வழிரவ ரேத்தும் பொழுதெழக் கென்றுவைத்த
சேமந் திருவடி செங்கைக் குன்கொவி செம்மையம்மை
நாமந் திரிபுர யொன்றே டிரண்டு நயனங்களே. 73

பொருள்: தேவியின் திருநாமம் திரிபுரை, திருக்கண்கள் மூன்று, திருக்கரங்கள் நான்கு, நிறம் செந்நிறம். மாலை கடப்பமலர் மாலை, வில்கரும்பு. படைக்கலம் பஞ்ச புஷ்ப பாணங்கள். வழிபடும் காலம் அர்த்தயாமம். அவர் எமக்கு அருளும் பொருட்டு வைத்திருக்கிண்ற சேமநிதி திருவடிகள்,

மறுமைப்பயன் அறிவித்தது
நயனங்கள் மூன்றுடை நடத்தும் வேதமு நாரணனும்
அயனும் பரவு மரிமாம வல்லி யடியினையை
பயனென்று கொண்டவர் பாவைய ராடவும் பாடவும்பொறி
சயனம் பொருந்து தபனியக் காலின்று றங்குவரே. 74

பொருள்: மூன்று கண்களையுடைய சிவபிரானும் வேதங்களும் திருமாலும் பிரமதேவனும் பாராட்டுகின்ற அபிராம வல்லியீன் இரண்டு திருவடிகளையே முத்திப்பயன் என்று தியங்கிப்பவர் அரம்பை மகளிர் தடம்புரியவும், பாடங்களைப் பாடவும் பொன்னிறப்பாயவில் அவர்களோடு இன் புற்று கறிபகச் சோலையில் வீற்றிருப்பார்கள்.

சிந்திப்பார்கள் சேர்க்கு கூறியது

தங்குவர் கறிபக தாருஷி எழிலிற் ரூயரின்றி
மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவ ராழியு மிரேழ் புவனமும் பூத்தவுந்திக
கொங்கிவர் பூங்குழு ஸாதிரு மேனி குறித்தவரே; 75

பொருள்: ஏழு கடல்களையும் பதிநான்கு புவனங்களையும்
பெற்றெழுத்த திருவயிற்கரையும் பூவனீந்த கூந்தலையும்
உடைய தேவியின் திருவுருவத்தைத் தியானம் செய்யும்
அடியார் இந்திரபதவி பெற்று கறிபக விருட்சத்தின் நிழ
விளி வீற்றிருப்பார், பூமியில் பிறவார்.

தான் அடைந்த பேறு கிளத்தல்
முறிததேன் மனத்தினின் கோலமெல் லாதின் குறிப்பறிந்து
மறிததேன் மறநிலி வருகின்ற நேர்வழி வண்டுகின்றி
வெறிந்தே னவிழ்கொன்றை யேளிப் பிராவிஞரு கூற்றை
[மெய்யிற்
பறித்தே துடிபுகு தும்பஞ்ச பாண பயிரவியே. 76

பொருள்: கொன்றை மாலையைத் தரித்த சடையையுடைய
சிவபிரானது ஒரு பாகத்தை கவர்ந்து விதனி கண்குடி
புதந்தக்குளிய பஞ்ச புல்ப பாணங்களையுடைய துபிராமி
தேவியே। தேவரீருடைய திருமேனித் திருக்கொலத்தை
ஷுடியேன் மனத்துள் தியானம் செய்தேன். தேவரீருடைய
திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து யமன் என் உயிரைக்
கோள்வதறிகு வருகின்ற வழியை அடைத்து விட்டேன்.

திருப்பெயர் சொல்லி விருப்பமிகுந்தது
பயிரவி பஞ்சமி பாகாங் சூக்கபஞ்ச பாணிவஞ்ச
குயிரவி யுண்ணு முயர்ச்சன்றி கடளி யொளிருங்கலர
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நாஸ்மறை சேதிநு நாமங்கள் செப்புவரே. 77

பொருள்: பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி. வஞ்சகர் உயிரைப் பலியாகக் கொள்ளுத் தங்கிக்காதேவி, காளி, கலைகளாகிய வயிரங்களையடைய வட்டமான மேக லைபையடையவள். மாவினி, குளி, வராகி என்று குறிர மற்ற நான்கு வேதங்களிலுமின் அபிராமி தேவியின் திருநாமங்களை மெய்யன்பர் சொல்லித் துதியா நிறிபர்.

அனுபவங்காட்டி அறிவுறித்தியது

செப்புக் கணக கலிகழும் போலுந் திருமூலைமே
அப்புக் களப வயிராம வஸ்வி பண்தரளக்
கொப்பும் வயிரக் தழையும் விழியின் கொழுங்கடையுந்
துபடு நிலவு மெழுதிவைத் தேவனன் ரூடைவிழிக்கே. 78

பொருள்: மாணிக்க ரத்தினச் செப்பையும், பொறிகலசமும் போன்ற திருமூலைமேக் அப்பீய கலவைச் சந்தனத்துத் தூய்டைய அபிராமவல்லி காதில் ஆணிந்த முத்துக் கொப்பையும், வயிரதி தோட்டையும். கண்ணீரின் கருணையையும், பவளம் போன்ற வாயையும், புண்ணகையாகிய நிலவையும் என இரண்டு கண்களிலும் எழுதி வைத்தேன்.

கருணை கண்டு கயவரை வெறுத்தல்
விழிக்கே யநுநுண் பரிராம வஸ்விக்கு வேதஞ்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சன் மெக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே கழுந்துவெம் பாவங்க ளேசெந்து பாழ்ந்தகக்
குழிக்கே யழுந்துங் கயவர்தம் மேரடென்ன கூட்டினியே. 79

பொருள்: அபிராமவல்லியின் திருவிழியில் திருவருள் இருக்கின்றது. வேதங்கள் கூறியபடி தேவியை வழிபட்டுத் தியாணிக்க மனம் இருக்கிறது. பழிச் செயல்களில் ஈடுபட்டுத் திரிந்து கொடிய பாவங்களைச் செய்து பாழான நரகசி குழியில் அழுந்துகின்ற சீழ் மகிக்களோடு இனி நமக்கு சக்வாசம் இல்லை.

ஆனந்தக் களிப்பு

கூட்டிய வாவென்னைத் தன்னடி யாரிற் கொடியவினை
யோட்டிய வாவென்க ஞேடிய வாதன்னை புங்ளவண்ணம்
காட்டிய வாகண்ட கன்னூ மனமுங் களிக்கின்றவா
வாட்டிய வாநட மாடகத் தாமரை யாறனங்கே.

80

பொருள்: பொற்றுமரை மலில் வீற்றிருக்கின்ற அருமை
யான அபிராமி தேவி எண்ணைத் தன் அடியாருள் ஒருவனு
கச் சேர்த்தருளியவாறும், என்பாலுள்ள இரு வினைகளைப்
போக்கியவாறும், எனக்கு அருள்புரிய ஓடிவந்தவாறும், தன்
திருக்கோலத்தை உள்ளபடியே காட்டியவாறும், தம்மைக்
கண்ட கண்களும் மனமும் ஆனந்தமடைந்து மகிழ்ச்சின்ற
வாறுமாக எனக்குத் திருவருள் நாடகமொன்று காட்டி
அருளியவாறு சாலவும் நன்று.

தன்வசமற்றமை சாற்றியது:

அணங்கே யணங்குக னின்பரி வாரங்க எாகையினுல்
வணங்கே ஞேருவரை வாழ்த்துகி லேனஞ்சில் வஞ்சகரோ (டி)
இணங்கே னெனதுன தென்றிருப் பார்சிலர் யாவரெடும்
பிணங்கே ஏறிவென்றி லேனென்க னீவைத்த பேரளியே. 81

பொருள்: அபிராமி தேவியே! தேவமாதா தேவரீஸ் பரி
வார சத்திகளாதலால், அவர்களை நான் வணங்கே கண்,
வாழ்த்துதலும் செய்யேன். வஞ்சகரோடு சகவாசஞ் செய்
யேன். உடல், பொருள், ஆவியாகிய மூன்றும் தேவரீருடை
யன் என்று சமர்ப்பித்திருக்கும் மெய் ஞானிகளுடன்
சேர்ந்திருப்பேன். அறிவு இலேனையினும் என்பால் தேவரீர்
வைத்த கருணை பெர்து.

ஆனந்தத் தமுந்தியது

அளியார் கமலத்தி வாறனங் கேய்கி வாண்டமுநின்
உளியாக நின்ற வோன்ரிதிரு மேனியை யுள்ளுதொறுங்

களியாகி யந்துக் கரணங்கள் விம்மிக் கூரப்புரன்டு
வெளியாய் விடினெங்கு னேமறப் பேணின் விருதினேயே; 82

பொருள்; வண்டுகள் மொய்க்கின்ற தாமரை மலரில் எழுந்
தருளிய அபிராமி தேவியே! சுகல அண்டங்களும் தேவரீ
ருடைய பிரகாசத்துக்குள் அடங்கும் பிரகாசம் பொருந்திய
தேவரீருடைய திருமேளியைத் தியானிச்சும்தோறும் என்
அந்தக்கரணங்கள் ஆனந்தமயமாகித் தத்துவ எஞ்சௌகளைக்
கடந்த பரவொளியாகி விடுவதாயின், தேவரீரது உபா
யத்தை அடியேன் மறவேன்.

இறைவியை வணங்குவர் இந்திரராவாரி என்றது
விரவும் புதுமல ரிட்டுநின் பாத விழரக்கமல
மிரவும் பகலு மிழறங்கவஸ் லாரினம் யோசெவரும்
பரவும் பதமு மயிரா வதமும் பக்ரதியும்
உரவுங் குலிசமுங் கற்பகக் காவு முடையவரே. 83

பெருள்! அபிராமி தேவியே! தேவரீருடைய திருவடியா
கிய தாமரை மலர்க்கண் பலவகையான மலர்களை அருச்
சித்து இரவும் பகலும் வழிபடும் சக்தி உடையவர்கள்;
தேவர்கள் யாவரும் வணங்கும் பதமியையும், அயிராவத
யானையையும், ஆகாய கங்கையையும், வலிமை பொருந்திய
வச்சிராயுதத்தையும், கற்பகச் சோலையையும் உடைய
இந்திரரேயாவர்,

பெற்ற பெருவளம் பெருர்க்கு அறிவுறுத்தியது
உடையாளை யொங்கு செம்பட் உடையாளை யொழிர்மதிச்செஞ்
கடையாளை வஞ்சகர் நெஞ்சடை யாளைத் தயக்குருண்ணால்
இஸ்தாவை யெங்கள்பெம் மரனிடையாளையின் கெள்ளையினிப்
படையாளை யுங்களை யும்படை யாவனங்கம் பராத்திருமே, 84

பொருள்: எல்லாவற்றையும் உடைய பரமேசவரியை,
திருவிடையில் செம்பட்டு உடையை உடையவளை, சந்திரன்

பிரகாசிக்கம் சிவந்த சடையை உடையவளை, வஞ்சகர் மனத்தில் எழுந்தருளாதவளை, நுண்ணிய நூலீப்போன்ற திரு விடையை உடையவளை, எங்கள் பெருமானுசிய சிவபிராணதூ இடப்பாகத்தில் விற்றிருப்பவளை, இந்த உலகத்தில் என்னை மீட்டும் படையாமல் இருப்பவளை, உங்களையும் படையாத வண்ணம் தியானம் செய்து கொண்டே இருக்கள்.

உருவெளித் தோற்றும் உரைத்தது
பார்க்குந் திசைதொறும் பாசாங் குசமும் பாரிச்சிவறவன்
பார்க்கும் புதுமல் ரைந்துங் கரும்புமென் எல்லலெல்லாம்
தீர்க்குந் திரிபுர பாழ்த்திரு மேனியுஞ் திற்றிடையும்
வார்க்குங் குமழுலை யுமழுலை மேலிழுத்து மாலையுமே. 85

பொருள்: அடிபேநுடைய தஸ்பங்களை எல்லாம் போக்கு அன்ற திரிபுர சந்தரியின் திருக்கையில் உள்ள பாசாங் குசமும், வண்டுகள் முழங்கும் புதுமலரிகளாகிய ஐந்து அம்புகளும், கரும்பாகியவில்லும், தேவையின் திருமேனியும் திருவிடையும், கச்சனிந்து சூங்குமக்குழம்பு பூசிய தனக்களும், அவற்றின் மேல் அணிந்த முத்துமாணியும் பார்க்கும் திசைதோறும் தோன்றும்.

உற்ற காலத்து உதவ வேண்டுதல்
மாலயன் தேட மறைதேட வானவர் தேடுநின்ற
கரலையுஞ் சூடகக் கையையுங் கொண்டு கதித்தகப்பு
வேலைவங் காலனென் மேல்விடும் போது வெளிநில்கண்டாய்
பாலையுந் தேளையும் பாகையும் போலும் பணிமெழியே; 86

பொருள்: பாலையும் தேளையும் பாகையும் போன்ற இனி மையான சொற்களைப் பேசும் தேவி! திருமாலும் அயனும் தேடவும், வேதம் தேடவும், தேவரி தேடவும் அவர்களுக்கு அரியனவாய் நின்ற திருவடிகளும், வளையலன்றத் திருக்கரங்களையும் தோன்றும்படி வந்து திரிகுலத்தைக் கொடிய இயமன் என்மேல் விடுப்போது காத்தருள்வாயாக,

ஏவிவந்த கருணைக்கு இரங்கல்

மொழிக்கு நினைவுக்கு மெட்டாத நீஞ்றிரு முர்த்தியென்றங் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற தால்விழி யாஸ்மதனை அழிக்குத் தலைவ ரநியா சிரதத்தை யண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாங்கிகாண் டாஞ்சும் பராபரையே; 87

பொருள்: நெற்றிக் கண்ணால் மனமதனை எரித்தழித்த பரமேசவரரது அழிவில்லாத யோக நியமத்தை உலகமெல்லாம் பழிக்கும்படி அழித்து அவர் திருமேனியில் ஒருபாகத் தைக் கவர்ந்து ஆட்சி செய்யும் பராபரையே! சொல்லுகிறோம் தியானத்திற்கும் எட்டாத தேவர்குடைய திருமேனி அடியேனுடைய கண்களுக்கும் பூசைகளுக்கும் வெளிப்பட்டு நின்றது.

விடுதல் கூடாது என வேண்டுதல்

பரமென் றுனையடைத் தேன்றுமி யேனுமுன் பக்தருக்குள் தாமன் றிவரென்று தள்ளத் தகாது தரியல்ரதம் புரமன் றெயியப் பொருப்புஷில் வாங்கிய போதிலயன் சிரமொன்று செற்றுகை யானிடப் பாகஞ் சிறந்தவளே. 88

பொருள்: பகைவராகிய அகரருடை முப்புரங்களும் எரிய மாறு மேருமலையாகிய வில்லை வளைத்தவரும், பிரமாவினது தலைசளில் ஒன்றை நகத்தால் கிள்ளி அழித்தவருமான சிவ பெருமானது வாம பாகத்தின்கண் சிறப்பாக வீறிறிக்கின்ற தேவியே! அடியேனும் தேவர்க்கரச் சரண் என்று அடைந் தேன். தேவர்குடைய மெய்யன்பர்களுட் சேர்த்தற்கு இவன் தகுதியுடையனவன் என்று தள்ளி விடுதல் நும் திருவருட் பெருமைக்குத் தகாது.

இறக்கும் பொழுது எளிது எய்தவேண்டும் சிறங்குங் கமலத் திருவேநின் வேவடி சென்னிவைக்கத் துறக்கந் தருநின் றுனைவரு நீயுந் துரியமற்ற

ஏறக்கந் தரவந் துடம்போ டியிகுற வற்றஹிவ
மறக்கும் பொழுதென்முன் னோவரஸ் வேண்டும் வருந்தியுமே 89

பொருள்: செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மகாலக்கு
மியை அதிட்டித்து நின்றநுஞ் அபிராமி தேவியே! சிவ
பெருமானும் தேவர்ருமாக என் உடம்பும் உயிரும் சம்பந்த
மற்று அறிவு மயங்கும் மரண காலத்திலே சிவாநுபோகத்
தூக்கத்தைத் தமியேனுக்குத் தந்தருஞும் பொருட்டு திருவடிப்
வருந்தியும் எழுந்தருளி வர வேண்டும்.

எய்தாத பொருள் இல்லை என்கிறது
வருந்தா வகையென் மனத்தா மரயினில் வந்துபுதந்
திருந்தான் பழைய விருப்பிட மாக வினியெனக்குப்
பொருந்தா தொருபொரு வில்லையின் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா னதைநல்கு மெல்லியலே. 90

பொருள்: தேவர்களுக்கு விருந்தாகப் பாற்கடவிலே தோன்
றிய அழுத்ததை வழங்கிய அபிராமி தேவி அடியேன்
சிறப்பு இறப்புகளில் வருந்தாத வண்ணம் என் இருதய
கமலத்தில் வந்து புகுந்து தன் பழைப் பிருப்பிடம்போல
இருந்தான். அதனால் எனக்குக் கிடைத்தறிகரிய பொருள்
ஒன்றும் இல்லை.

தொழுவாரைத் தொழுவார் எய்தும் பயன் சொல்கின்றது
கெங்கிய நூண்ணிடை மின்னணை யாளை விரிசபையோன்
புல்லிய மென்முலைப் பொன்னணை யாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணந் தொழுமடி யாறைத் தொழுமவர்க்குப்
பல்லிய மார்த்தெழு வெண்பக ஞேங் பதந்தருமே. 91

பொருள்: மெல்லிய இடை மின்னலைப்போல உள்ளவளை
பரந்த சடையையுடைய சிவபெருமான் தழுவிய மெல்லிய
தனம் பொன்னைப்போல இருக்கும் அபிராமி தேவியை
வேதக் புகழ்ந்து சொல்லியபடி வழிபடும் ஆடியவர்களைத்

தொழுகின்றவர் பல வாத்தியங்கள் ஆரவாரித்து ஏழ வெள்ளை யானை மேல் ஏற்கிட செல்லும் இந்திர பதவியைப் பெறுவர்.

ஏறந்தொழாப் பெற்றி பேசியது

பதத்தே யுருகினின் பாதத்தி லேமனும் பற்றியுண்றன்
இதத்தே யொழுக வடிமைகொன் டாயிலி யாகேருவர்
மதத்தே மதியங் கேனவர் போன வழியுஞ்செல்லேன்:
ஏதற்றேவர் முவரும் யாவரும் போற்று முகிழ்நகையே. 92

பொருள்: மூம்மூர்த்திகளும் பிறரும் துதிக்கும் டன்னகையை
யுடைய அபிராமி தேவியே! நல்ல பக்குவம் பெற்று, உள்ளூட்
உருகித் திருவடியில் பற்றுக்கொண்டு தேவரீர் உள்ளத்
துக்குக்கந்த வழியில் ஒழுகும்படி அடியேனை ஆட்கொண்டார்.
ஆதலின் நான் வேறு சமயத்தினர் ஒழுகும் வழியில் செல்
வேண்.

கற்பனை கடந்த கருணையுருவைக் காணவேண்டியது
நகையே யில்தீந்த ஞானமேல் ஸாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானே முதுகன் முடிவிலந்த
வகையே பிறவியும் வங்பே மலைமக ளௌபதுநா
மினகையே யியடன் றக்கமையை நாடி விரும்புவதோ. 93

பொருள்: உலகங்களை எல்லாம் பெற்றருளிய தேவிக்குத்
திரு முலைகள் தாமரை அரும்பு, திருக்கண், மருட்சியுடைய
மரங்கண், இங்ஙுமை கூறுதல் சிரிப்புக்கிடமாம். தேவிக்கு
முடிவும் இல்லை. பிறவியும் இல்லை. தேவியை மலைமகள்
எல்லாம் குற்றம். தேவியின் உண்மை நிலையை அறிந்து
ஆம்மையிடத்து பத்தி கூர்வதொன்றுமே செயற்பாலத்து.

அடியவர் தம்மை அறிவித்தது

விரும்பித் தொழுமடி யார்விழி நீஸ்மலை மெய்புளகம்
அரும்பித் ததும்பிய வானந்த மாகி யநிழிழந்து

கரும்பிற் கழித்து மொறிந்தி மாறிழன் சொன்னவெல்லாந்
தகும்பித்த ராவரென் ரூஸி ராமி கமயநன்றே. 94

பொருள்: அபிராமி தேவியை விரும்பித் தொழும் அடியார்கள் கணக்கில் நீர்மலக உடம்பெல்லாம் மயிர் சிளிர்க்க
ஆனந்தம் பொங்க ஆன்ம போதத்தை இழந்து தேனுஞ்செ
வன்குபோல மயங்கி சொற்கள் தடுமாறிப் பித்தராவ
ரென்று அபிராமி தேவியினது சைவசமயம் ஒன்றுமே
சாலச்சிறந்தது.

குழந்த முனைப்பறல்

நன்றே வருகினுந் தீதே விளைகினு நானறிவ
தொன்றேயு மில்லை யுனக்கே பரவெனக குள்ளவெல்லாம்
ஏன்றே யுடைன றளித்துவிட டேனழி யாதுகணக்
குன்றே யகுட்கட வேயிம வான்பெற்ற கேமனமே. 95

பொருள்: அழிவறிற குணமலையே! கருணைக் கடலே இமய
மலையரசன் பெற்ற அபிராமி தேவியே! நன்மை வந்தா
லும் திகை விளைந்தாலும் நான் நினைப்பது ஒல்லும் இல்லை.
என்னைப்பற்றி வருவதெல்லாம் உனக்கே பாரம். என்
உடல், பொருள், ஆவி மூன்றும் உம் முடை யனை வகள்
என்று அரிப்பனை செய்துவிட்டேன்.

தொழுவார் எய்தும் பயன் சொல்லியது
கோமள வல்லியை யல்லியந் தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை யேதுவி லாளை யெழுதுவிய
காமள மேனிச் ககல் கலாமயி நன்னைத்தும்மால்
ஆமள எந்தெழு வாரெழு பாருக்கு மாதிபரே. 96

பொருள்: தாமரை மலராகிய கோயிலில் வீற்றிருக்கும்
கொடிபோல் வவரும், யாமள ஆகமக் கொழுந்துபோல்
பவரும், ஒரு குற்றமும் இல்லாதவரும் ஒவியத்தில் எழுது
தறிகளிய பக்கமையாகிய திருமேனியையுடைய சகலகலா மயி
லுமாகிய அபிராமி தேவியை தட்டமால் இயன் நவரையும்
வழிபடும் அடியார்கள் ஏழுலகிற்கும் ஆரசர்களாவாரிகள்.

போற்றுவார் யாரெனப் புகன்றது
 ஆதித்த னம்புலி யங்கி துபேர் னமரிதுங்கோன்
 போதிற் பிரமன் பூராரி முராரி பொதியமுனி
 காதிப் பொருப்படைக் கந்தன் கணபதி காமன்முதற்
 சாதித்த புண்ணிய ரெண்ணீலர் போற்றுவர் தெயலீஸ்யே; 97

பொருள் குரியன், சந்திரன், அகிளினி, குபேரன், இந்தி
 ரன், பிரமன், பூராரி, திருமால், அகத்தியர், வேற்படை
 யுடைய முருகன், வீராயகர், மண்மதன் முதலாகப் புண்ணி
 யம் செய்த கணக்கில்லாத பேர்கள் அபிராமி தேவியை
 வழிபடுவர்:

பொய்யர் நெஞ்சிற் பொருந்தாமை விளக்கியது
 தைவந்து நின்னஷ்ட தாயரை குடிய சுங்காற்றுக்
 கைவந்த தீயுந் தலைவந்த வாறுங் கரந்ததெங்கே
 மெய்வந்த நெஞ்சினல் ஓலைராகு காலும் விரகரிதுங்கள்
 பெய்வந்த நெஞ்சிற் புகவறி யாமடப் பூங்குயிலே. 98

பொருள் உண்மை அன்புடைய மெய்யடியாரின் உள்ளத்
 திக்கண் அல்லது வஞ்சகரது உள்ளத்தில் புதகல் அரியாத
 பூங்குயில் போலும் அபிராமிதேவியே! தேவர்க்குடைய திரு
 வடித்தாமரை மலர்களை வருடிப் பின் சிரசிறி குடி ஊட்டல்
 தீர்த்த சிலபெருமானுக்குத் திருக்கரத்தில் உள்ள ஒக்கினி
 யும், சிரசின்கண் உள்ள கங்கா நதியும் எவ்விடத்தில்
 ஒளித்துக் கொண்டன?

ஐந்துநிறம் படைத்த அம்மையின் தன்மை அறிவித்தல்
 குவிலா யிருக்குங் கட்சபா டளியிடைக் கோலங்கியன்
 மயிலா யிருக்கு மிமயா சலத்திடை வந்துதித்த
 வெயிலா யிருக்கும் விசுங்பிற் கமலத்தின் மீதன்மாங்க
 கயிலாய் ருக்கன் நிழவர னாவித்த கணக்குமழையே. 99

பொருள்: கைலாசபதிக்கு இமயமலையரசன் திருமணம் செய்து கொடுத்த அபிராமி தேவியானவள் கடமீபவள் தில் குமிலாக விளங்குவாள். இமாசலத்தில் மயிலாக இருப்பாள், வானத்தில் குரியனுக இருப்பாள். தாமரையின் மேல் ஆன்னமாக எழுந்தருளி இருப்பாள்.

கௌஞ்சில் எப்பொழுதும் நிலவுதல் கூறியது குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கலவள்ளி கழையைப் பொருத திருநெநுந் தோனுங் கருப்புவில்லும் விழையைப் பொருதிறல் வெரியம் பானமும் வென்னைகையும் உழையைப் பொருகண்ணு நெஞ்சிலெப் போது முதிங்கின்றவே:

பொருள்: சிவபெருமானது மாளையாகிய கொன்றை மலர் மணம் வீசுகின்ற தனங்களையுடைய அபிராமி தேவீயினுடைய அழகிய திருத்தோள்களும், கருப்பாகிய வில்லும், மலரம்புச்சளும், வெள்ளிய டுங்குமறுவளும், மான் விழி போலும் திருக்கண்களும் அடியேனுடைய மனத்தில் எக்காலத்திலும் தோள்றிக் கொண்டிருக்கின்றன.

நாற்பயன்

ஆத்தாளை யெங்க ஸபிராம வஸ்லியை யண்டமீஸ்லும் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளை புனியடங்கக் காத்தாளை யங்குச பாசாங் தசமுங் கரும்புமங்கை சேர்த்தாளை முக்கண்ணி ஈயத்தொழு வாரிக்கைக்கரு

[தீங்கில்லையே. 101]

பெருள்; எங்கள் தானை, அபிராமவஸ்லியை எல்லா அண்டங்களையும் பெற்றருளியவளை, மாதுளம் பூப்போன்ற செந்திறம் உடையவளை பூமி முழுவதும் காத்தவளை. அங்குசமுக, பாசமும், மலர்ப்பாணமும், கரும்புவில்லும், திருக்கரங்களிலே தாங்கியவளை மூன்று திருக்கண்களை உடையவளை வழிபழும் அடியர்ரசஞ்சுது ஒரு தண்பழும் இல்லை.



நாமகள் அச்சகம்
யாழிப்பாணம்